[29th November 1955

THE HON. SRI B. PARAMESWARAN : எல்லா அதிகாரிகளுக்கும் இம்மாதிரியான உத்தரவை அனுப்பியிருக்கிறது. அவர்களுடைய ஜில்லாவில் அடுத்து வரும் கூட்டத்தில் இதைப்பற்றி எடுத்துப் பேசும்படியாகக் கேட்டுக்கொள்ளுகிறேன்.

SRI P. G. MANICKAM : ஸார், ஒவ்வொரு ஜில்லாவிற்கும் சன்மானம் கொடுப்பதற்கு சர்க்கார் எவ்வளவு தொகை ஒதுக்கியிருக்கிறார்கள் ?

THE HON. SRI B. PARAMESWARAN : இம்மாதிரி கொடுக்கப்படும் தொகை ரூபாய் 500 என்று நினைக்கிறேன்.

SRI V. R. KRISHNA AYYAR : May I know, Sir, whether these prizes carry substantial cash awards behind them and whether any request was made by the Government to ask these prize winners to give back those amounts for Harijan Welfare?

THE HON. SRI B. PARAMESWARAN : So far as Tanjore district is concerned, only eversilver plates were given. So, the other part of the question does not arise.

Rural Credit Co-operative Society at Malapattam

* 2906 *Q.*—SRI T. C. NARAYANAN NAMBIAR : Will the Hon. the Minister for Health be pleased to state—

(*a*) whether the Rural Credit Co-operative Society at Malapattam in Chirakkal taluk has made any application to the Government for the grant of a loan for distribution among the peasant shareholders; and

(*b*) if so, whether it has been granted and when?

THE HON. SRI A. B. SHETTY : (*a*) No, Sir.

(*b*) Does not arise.

SRI T. C. NARAYANAN NAMBIAR : Sir, the Rural Credit Co-operative Society at Malapattam has applied for the grant of loan to the Co-operative department two years before. So many reminders have been sent, and representations have been made to the Government. Will the Government see that the papers are expedited and the shareholders of the society are given loans?

THE HON. SRI A. B. SHETTY : The Malabar District Co-operative Central Bank is meeting the financial requirements of the society from time to time for issuing loans to its members.

SRI S. RAMALINGAM : When the Rural Credit Co-operative Society is advancing loans to its members, has there been any application made by it at least to the Central Co-operative Bank, Sir?

THE HON. SRI A. B. SHETTY : Yes, Sir. They are getting loans and they are repaying them.

SRI S. RAMALINGAM : When was the last payment made?

THE HON. SRI A. B. SHETTY : I would like to have notice, Sir.

29th November 1955]

SRI V. R. KRISHNA AYYAR : May I know, Sir, whether the Government in turn are helping the District Co-operative Banks so that they may be in a better position to help these rural credit societies?

THE HON. SRI A. B. SHETTY : There has been no difficulty, Sir. The District Co-operative Banks have got enough money to meet the needs of the rural credit societies. The Reserve Bank is giving the money and the District Banks get deposits from members. They have got sufficient funds for meeting the requirements.

Harijan Welfare Schools in Salem district

* 2912 *Q*.—SRI K. V. RAMASWAMI : Will the Hon. the Minister for Religious Endowments and Transport be pleased to state the number of students during 1955–56 in the Labour schools, conducted by the Harijan Welfare Department in Salem district? 11-20 a.m.

THE HON. SRI PARAMESWARAN : There are 1,625 students in the 19 Harijan Welfare schools in the Salem district.

SRI K. V. RAMASWAMY : ஒவ்வொரு ஜில்லாவிலும் இருப்பதைவிட சேலம் ஜில்லாவில் ஹரிஜன வெல்பேர் ஸ்கூல்கள் மிக மிகக் குறைவு. அதனால் ஹரிஜன மாணவர்களைப் பார்த்தால் மிகவும் பரிதாபகரமாக இருக்கிறது. இன்னும் அதிக பள்ளிக்கூடங்களை அவர்களுக்குத் திறப்பதற்கு சர்க்கார் நடவடிக்கை எடுக்குமா ?

THE HON. SRI B. PARAMESWARAN : இப்பொழுது ஹரிஜன வெல்பேர் பள்ளிக்கூடங்கள் என்று தனியாக ஆரம்பிக்கக்கூடாது என்று அரசாங்கத்தில் முடிவு செய்திருக்கிறார்கள். ஹரிஜனங்களுக்கு என்று பள்ளிக்கூடங்கள் ஆரம்பிக்காதபோதிலும் ஜாதி ஹிந்துக்களின் பள்ளிக் கூடங்களில் ஹரிஜனப் பிள்ளைகளையும் சேர்த்துக்கொண்டு படிப்பதற்கு வசதி இருக்கவேண்டும் என்றும் அதனால் தீண்டாமையை ஒழிக்கலாம் என்றும் நினைக்கிறார்கள். ஆகையால் தனியாக ஹரிஜனங்களுக்கு என்று பள்ளிக் கூடங்களை திறக்காமல் ஹரிஜன பிள்ளைகளுக்கு வேண்டிய வசதி செய்து கொடுப்பதற்கு சர்க்கார் உத்திரவு போட்டிருக்கிறார்கள்.

SRI K. V. RAMASWAMY : அப்படியானால் புதியதாக ஆரம்பிக்கப்படும் பள்ளிகளில் ஹரிஜன மாணவர்களுக்கு இலவச உணவு அளிக்கப்படுமா ?

THE HON. SRI B. PARAMESWARAN : கட்டாயம் கிடைக்கும்.

SRI T. S. ARDHANARI : கனம் சபைத் தலைவர் அவர்களே, கனம் மந்திரி அவர்கள் ஹரிஜனப் பள்ளிகள் இனிமேல் ஆரம்பிக்கப்படமாட்டாது என்று சொன்னார். அப்படியென்றால் ஹரிஜன மாணவர்கள் முன்னேறி விட்டார்கள் என்ற கருத்தோடா, அல்லது வேறு எந்த கருத்தோடு அப்படிச் சொன்னார்கள் என்று கேட்கிறேன்.?

THE HON. SRI B. PARAMESWARAN : எத்தனையோ ஹரிஜன மாணவப் பள்ளிகள் இருக்கின்றன. இருந்தும் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை. ஆகவே தீண்டாமையை ஒழிக்க எல்லா மாணவர்களுடன்கூட அவர்களும் எல்லாப் பள்ளிகளிலும் படிக்க வசதியிருக்கவேண்டுமென்று தான். ஆனால் இந்தப் பள்ளிகளில் அவர்களுக்கு எல்லாவிதமான சலுகை களும் கொடுக்கப்படும்.